

Date: 4th February 2021

The Vice-President, Listing Department, National Stock Exchange of India Ltd. Exchange Plaza, 5 th Floor, Plot No. - C/1, G Block, Bandra - Kurla Complex, Bandra (E), Mumbai - 400051 Fax - 022-26598237/38 NSE Symbol: BIL/EQ	The General Manager, Listing Department, BSE Limited, Floor -25, Phiroze Jeejeebhoy Tower, Dalal Street, Mumbai- 400001 Fax - 022-22722037/39/41/61 Scrip Code: 526666
---	---

BHARTIYA INTERNATIONAL
LIMITED
38, Sector 44
Gurgaon 122 002
New Delhi Capital Region
India
T +91 124 488 8555
F +91 124 488 8500
E bhartiya@bhartiya.com

CIN L74899TN1987PLC111744

www.bhartiya.com

REF.: SUBMISSION OF NEWSPAPER PUBLICATION OF NOTICE OF BOARD MEETING

Dear Sir/Madam,

We are enclosing herewith copies of Newspaper publication (Hindu-Tamil and Business Standard-English, Hindi editions) of Notice of Board Meeting of the Company to be held on Friday, 12th February, 2021, *inter-alia*, to consider and approve the Unaudited Financial Results (Standalone and Consolidated) of the Company for the quarter and nine months ended 31st December, 2020.

Kindly take the above on record.

Thanking you,

Yours sincerely,
For Bhartiya International Limited



Yogesh Kumar Gautam
(Company Secretary cum Compliance Officer)



Encl: a/a

ओमेक्स ऑटो लिमिटेड OMAX
पंजी. एवं कॉर्पोरेट कार्यालय: प्लॉट नंबर बी-26, इस्टीट्यूशनल एरिया, सेक्टर-32, गुरुग्राम, हरियाणा-122001
सीआईएन : L30103HR1983PLC026142
वेबसाइट : www.omaxauto.com, ई-मेल : investors@omaxauto.com, फोन : +91-124-4343000, फैक्स : +91-124-2580016

सूचना
एतद्वारा भारतीय प्रतिभूति एवं विनियम बोर्ड (सूचीयन दायित्व एवं प्रकटन अधिनियम) विनियमवली, 2015 के नियम 29 के अनुसार पंजीयन, सूचना दी जाती है कि कंपनी के निदेशक मंडल की बैठक ब्रह्मस्पतिवार, 11 फरवरी, 2021 को आयोजित की जाएगी, जिसमें, अन्य के साथ, 31 दिसम्बर, 2020 को समाप्त तिमाही एवं नौ माह हेतु कंपनी के अलेखापरीक्षित वित्तीय परिणाम विचारित और अनुमोदित किए जाएंगे। इस संबंध में स्टॉक एक्सचेंज को दी गई सूचना की एक प्रति, कंपनी की वेबसाइट www.omaxauto.com पर तथा स्टॉक एक्सचेंज की वेबसाइट www.nseindia.com तथा www.bseindia.com पर भी देखी जा सकती है।
वास्तु ओमेक्स ऑटो लिमिटेड
हस्ताक्षर / स्थान : गुरुग्राम संजीव कुमार स्तुति दिनांक : 03.02.2021 कंपनी सचिव

सॉफ्टवेयर टेक्नोलॉजी पार्क्स ऑफ इंडिया SOFTWARE TECHNOLOGY PARKS OF INDIA
(Ministry of Electronics & Information Technology, Govt. of India)
ELITE Building, Gothapatna, PO-Malipada, Bhubaneswar-751003, Odisha, Email: dir.bbinfo@stpi.in

ENGAGEMENT OF INSTRUCTOR FOR STPI FABLAB @ BHUBANESWAR
Software Technology Parks of India (STPI) has established a Digital Fabrication Lab (FabLab) at Bhubaneswar in collaboration with the Fab Foundation, USA. The Lab is equipped with sophisticated computer-controlled machines and tools aimed at rapid prototyping of various products thus promoting the Maker Culture. STPI intends to engage a suitable person as FabLab Instructor on contractual basis initially for a period of six months which may be extended up to 2 years if necessary. **Only those candidates with a valid Fab Diploma issued by the Fab Academy need apply**
Note: Further information on Terms and Conditions, How to Apply, Eligibility, Selection Process, Remuneration, etc. can be viewed on our Website www.bbs.stpi.in / www.fablab.stpi.in.

Sd/- Director

धानुका एग्रीटैक लिमिटेड
कारपोरेट पडचान संख्या: L24219DL1985PLC020126
पंजीकृत कार्यालय: 82, अमिनाश मैदान, प्रथम तल, जोशी रोड, करोल बाग, नई दिल्ली-110005 | फोन नं. 011-23534551 / 57
कारपोरेट कार्यालय: ग्लोबल गेटवे टॉवर्स, एम जी रोड, निकट द्रोणाचार्य मेट्रो स्टेशन, गुरुग्राम-122002, हरियाणा | फोन नं: 0124-4345000
ई-मेल : investors@dhanuka.com, वेबसाइट : www.dhanuka.com

तिमाही हाइलाइट : Q3 (वित्तीय वर्ष 2021 बनाम वित्तीय वर्ष 1920)

9% वृद्धि कुल राजस्व
45% वृद्धि पीएटी
47% वृद्धि ईपीएस

31 दिसंबर, 2020 को समाप्त तिमाही और नौ माह के लिए अलेखापरीक्षित वित्तीय परिणामों का विवरण

क्र. सं.	विवरण	एकल			समेकित		
		तिमाही समाप्त	नौ माह समाप्त	तिमाही समाप्त	तिमाही समाप्त	नौ माह समाप्त	तिमाही समाप्त
		31.12.2020	31.12.2020	31.12.2019	31.12.2020	31.12.2020	31.12.2019
		अलेखापरीक्षित	अलेखापरीक्षित	अलेखापरीक्षित	अलेखापरीक्षित	अलेखापरीक्षित	अलेखापरीक्षित
1	प्रचालनों से कुल आय	30,504.16	113,687.09	27,932.68	30,504.16	113,687.09	27,932.68
2	कर पूर्व अवधि के लिए शुद्ध लाभ / (हानि) (विशेष और / या असाधारण मदों से पूर्व)	5,445.64	21,737.90	3,762.30	5,445.64	21,737.90	3,762.29
3	कर पूर्व अवधि के लिए शुद्ध लाभ / (हानि) (विशेष और / या असाधारण मदों के बाद)	5,445.64	21,737.90	3,762.30	5,445.64	21,737.90	3,762.29
4	कर पश्चात अवधि के लिए शुद्ध लाभ / (हानि) (विशेष और / या असाधारण मदों के बाद)	4,004.03	16,191.67	2,767.10	4,004.03	16,191.67	2,767.09
5	अवधि के लिए कुल समग्र आय [कर पश्चात अवधि के लिए लाभ / (हानि) और कर पश्चात अन्य समग्र आय (ओसीआई) शामिल]	3,904.03	15,891.67	2,752.10	3,904.03	15,891.67	2,752.09
6	प्रदत्त इक्विटी शेयर पूंजी [अंकित मूल्य ₹2/- प्रति शेयर]	931.57	931.57	951.57	931.57	931.57	951.57
7	अर्जन प्रति शेयर (बैंड और चालू प्रचालनों के लिए) (₹2/- प्रत्येक) (वार्षिकीकृत नहीं) • बेसिक (₹ में) • डायल्यूटेड (₹ में)	8.54 8.54	34.16 34.16	5.82 5.82	8.54 8.54	34.16 34.16	5.82 5.82

नोट :

- ऊपर सेबी (सूचीबद्ध दायित्व और प्रकटन आवश्यकताएं) विनियमवली, 2015 के नियम 33 के तहत स्टॉक एक्सचेंजों में पेश किए गए 31 दिसंबर, 2020 को समाप्त तिमाही और नौ माह के लिए वित्तीय परिणामों के विस्तृत रूप का सार है। समाप्त तिमाही और नौ माह के लिए वित्तीय परिणामों का पूर्ण रूप स्टॉक एक्सचेंजों जहाँ कंपनी के शेयर सूचीबद्ध हैं की वेबसाइटों- बीएसई: www.bseindia.com और एनएसई: www.nseindia.com और कंपनी की वेबसाइट: www.dhanuka.com पर उपलब्ध है।
- सेबी (सूचीबद्ध दायित्व और प्रकटन आवश्यकताएं) विनियमवली, 2015 के नियम 33 के अनुसार, 31 दिसंबर, 2020 को समाप्त तिमाही और नौ माह के लिए उपरोक्त परिणामों जिनकी कंपनी के सांविधिक लेखापरीक्षकों द्वारा समीक्षा की गई है, की लेखापरीक्षण समिति द्वारा समीक्षा और अनुसंधान की गई और आगे निदेशक मंडल द्वारा 2 फरवरी, 2021 को आयोजित उनकी बैठक में अनुमोदित किए गए।
- 31 दिसंबर, 2020 को समाप्त तिमाही के दौरान कंपनी ने ₹1000/- प्रति इक्विटी शेयर की दर से कुल ₹100.00 करोड़ राशि के अपने 10,00,000 पूर्णतः प्रदत्त इक्विटी शेयर, कंपनी के कुल जारी और प्रदत्त इक्विटी शेयर पूंजी की 2.10%, को वापस खरीदा और उन शेयरों को 13 नवंबर, 2020 को समाप्त कर दिया। फलस्वरूप, प्रदत्त शेयर पूंजी ₹ 20,00,00,000 घट गई है।

बोर्ड की ओर से एवं उन्हीं के लिए
(एम.के. धानुका)
प्रबंध निदेशक
सीआईएन: 00628039

स्थान : गुरुग्राम (हरियाणा)
दिनांकित: 02 फरवरी, 2021

ए एम डी इन्डस्ट्रीज लिमिटेड
पंजी. कार्यालय: 18, पुरा रोड, प्रथम तल, करोल बाग, नई दिल्ली-110005
फोन-011-46830202, फैक्स 011-28753591
ई-मेल: investor@amdiindustries.com
वेबसाइट: www.amdiindustries.com
सीआईएन: L28122DL1983PLC017141

सूचना
एतद्वारा सूचित किया जाता है कि सेबी (सूची दायित्व एवं प्रकटीकरण आवश्यकताएं) विनियम, 2015 (सूची विनियम) के नियम 29 एवं 33 के अनुसार निदेशक मंडल की बैठक मंगलवार 09 फरवरी, 2021 को नई दिल्ली में आयोजित की जायेगी, जिसमें अन्य बातों के साथ-साथ, 31 दिसंबर, 2020 को समाप्त तृतीय तिमाही एवं नौमाही सहित के अनअंकेक्षित वित्तीय परिणामों पर विचार कर मंजूरी दी जायेगी। यह सूचना स्टॉक एक्सचेंज से की गई वेबसाइट www.bseindia.com, www.nseindia.com और कंपनी की वेबसाइट www.amdiindustries.com पर भी उपलब्ध है।
कृपे ए एम डी इन्डस्ट्रीज लिमिटेड हस्ताक्षर / स्थान: नई दिल्ली राधा शक्ति गर्ग (कम्पनी सचिव) तिथि: 3 फरवरी, 2021

महिंद्रा रूरल हाउसिंग फाइनेंस लि.
निगमित कार्यालय: महिंद्रा रूरल हाउसिंग फाइनेंस लि., सोधाना हाउस, दूसरी मंजिल, 570 पी.बी. मार्ग, वर्ली, मुंबई 400 018 इंडिया टेली: 22 66523500, फैक्स: +91 22 24972741
तैसरी मंजिल 139-141, मंगल पार्क नगर सीसीएस यूनिवर्सिटी के सामने मेरठ उत्तर प्रदेश 250002

बिक्री सूचना
प्रतिभूति हित (प्रवर्तन) नियमवली, 2002 के नियम 8(5) के तहत दिए गए अनुसार निजी समझौते के तहत प्रतिभूति संपत्तियों का निपटारा विवरण नीचे दिए गए अनुसार है :-
वित्तीय परिसंपत्तियों के प्रतिभूतिकरण एवं पुनर्गठन तथा प्रतिभूति हित प्रवर्तन 2002 (यहां के बाद 'सरफेसी अधिनियम' के रूप में संदर्भित) की धारा 13(4) और प्रतिभूति हित (प्रवर्तन) नियमवली, 2002 (यहां के बाद 'नियमों के रूप में संदर्भित) के नियम 8 व 9 के अंतर्गत प्रदत्त शक्तियों के अनुपालन में प्रतिभूतित ऋणों की वसूली के लिए, प्रतिभूतित ऋणदाता मेसर्स महिंद्रा रूरल हाउसिंग फाइनेंस लि. (यहां के बाद 'एमआरएएफएल' के रूप में संदर्भित) के प्राधिकृत अधिकारी ने प्रतिभूतित संपत्ति (अचल संपत्ति) जिस पर सरफेसी अधिनियम की धारा 13(4) के अंतर्गत प्रतिभूतित ऋणदाता के प्राधिकृत अधिकारी द्वारा कब्जा ले लिया गया था को "जहां है जैसी है" और "जो है जैसी है" के आधार पर नीचे वर्णित संपत्ति अनुसार बेचने का निर्णय लिया है और संबंधित ऋणियों / गिरवीकर्ताओं, उनके प्रतिनिधियों, मामला जैसा भी है के सहित सभी संबंधितों को एतद्वारा सूचित किया जाता है कि नीचे वर्णित प्रतिभूतित संपत्ति को नीचे दिए गए विवरण अनुसार बेचा जाएगा :-

ऋण(ियों) / गारंटर(ओं)	मांग सूचना तिथि व राशि	अचल संपत्ति का विवरण (प्रतिभूतित संपत्ति)	पूर्व आरक्षित मूल्य व नीलामी तिथि	प्राप्त प्रस्तावित राशि
(ऋण अनुबंध सं. XSEMMER00642296/ मेरठ, उप शाखा) ऋणी का नाम सबा मोहम्मद अकबर पता: के-1221 लोहिया नगर, गोशीपुर हापुड़ रोड मेरठ, उत्तर प्रदेश-250002 और जीटीआर शहअबास पता गृही अब्दुला पुर मेरठ मेरठ उत्तर प्रदेश-250001	28/10/2019 Rs.6,02,104/-	आवासीय प्लॉट खसरा नं. 949 गांव- अब्दुलापुर पगना उत्तर प्रदेश 250002 पूर्व - सड़क परिवहन - यामीन का प्लॉट उत्तर - सरवर अली का प्लॉट दक्षिण - फामिदा का मकान	11.1.2021 ₹. 5,26,000/- (पांच लाख छब्बीस हजार केवल)	₹. 3,50,000/- (रुपए तीन लाख पचास हजार केवल)

- अपने प्राधिकृत अधिकारी के माध्यम से कार्यरत एमआरएएफएल ने उसकी बिक्री के लिए अब प्रस्ताव प्राप्त किए हैं (प्रस्तावित राशि उक्त तालिका में वर्णित है) और हम उन्हें स्वीकार करते हैं, इसके साथ तथ्यों पर विचार करते हुए कि पूर्व सार्वजनिक नीलामी असफल रही थी।
- नीलामी में भाग लेने के लिए इच्छुक बोलीदाता ने आरक्षित मूल्य का 10 प्रतिशत जमा किया है।
- नीलामी बिक्री के विस्तृत नियम व शर्तें निर्धारित निविदा फॉर्म में दी गई हैं। निविदा फॉर्म www.mahindraruralhousingfinance.com के साथ-साथ शाखा कार्यालय में भी उपलब्ध है। बिक्री निविदा फॉर्म में वर्णित नियम व शर्तों का विषय होगा।
- विस्तृत विवरण के लिए, संपर्क करें प्राधिकृत अधिकारी श्री निवेश गुप्ता (मोबाइल नं. 9111359000) या श्री शिशिर सुमन 9818252380 ईमेलडी सहित निर्धारित निविदा फॉर्म में मुहरबंद प्रस्तावों को जमा करने की अंतिम तिथि उक्त अनुसार शाखा कार्यालय पता पर **18.2.2021** है। निविदाएं जो पूरी तरह से नहीं भरी गई हैं या अंतिम तिथि के बाद प्राप्त होती हैं, को अमान्य निविदा माना जाएगा और उन्हें अस्वीकार कर दिया जाएगा। ईमेलडी पर कोई ब्याज नहीं दिया जाएगा।
- संपत्ति के लिए प्रस्ताव खुलने की तिथि उक्त वर्णित शाखा कार्यालय पते पर **20.02.2021 को सुबह 11.00 बजे** है। निविदा प्राधिकृत अधिकारी की उपस्थिति में खोली जाएगी।
- अचल संपत्ति की जांच की तिथि **05.02.2021 को सुबह 10.00 से शाम 5.00** है।
- ऋण(ियों) / गारंटर(ओं) को एतद्वारा नीलामी की तिथि से पहले उक्त अनुसार राशि का भुगतान करने के लिए **प्रतिभूति हित (प्रवर्तन) नियमवली, 2002 के तहत 15 दिनों की बिक्री** सूचना दी जाती है, असफल होने पर प्रस्ताव स्वीकार किए जाएंगे और अचल संपत्ति की नीलामी की जाएगी और शेष, यदि कोई है ब्याज व लागत सहित वसूल किया जाएगा। यदि ऋणी बिक्री की तिथि से पहले पूर्ण में महिंद्रा रूरल हाउसिंग लि. को देय राशि का भुगतान करता है तो नीलामी को रोक दिया जाएगा।
- अचल संपत्ति उच्च निविदाकर्ता को बेची जाएगी। हालांकि अधोहस्ताक्षरी को इंटर से-बोली यदि आवश्यक समझता है की अनुमति के लिए स्वयं निर्णय लेने का पूर्ण अधिकार है।
स्थान: मेरठ दिनांक: 04.02.2021 हस्ता. /- प्राधिकृत अधिकारी महिंद्रा रूरल हाउसिंग फाइनेंस लि. के लिए

एचबी पोर्टफोलियो लिमिटेड
CIN: L67120HR1994PLC034148
पंजी. कार्यालय: प्लॉट नं. 31 उपखण्ड इस्टीट्यूशनल एरिया, सेक्टर-32, गुरुग्राम-122001, हरियाणा
फोन: +91-124-4675500; फैक्स: +91-124-4370965
ई-मेल: corporate@hbpportfolio.com
वेबसाइट: www.hbpportfolio.com

सूचना
भारतीय प्रतिभूति एवं विनियम बोर्ड (सूचीयन दायित्व एवं प्रकटीकरण अधिनियम) विनियमवली, 2015 के नियम 47 के साथ पठित विनियम 29 के अनुसार पंजीयन में एतद्वारा सूचित किया जाता है कि कंपनी के निदेशक मंडल की एक बैठक **शुक्रवार, 12 फरवरी, 2021** को आयोजित की जाएगी, जिसमें अन्य के साथ, 31 दिसंबर, 2020 को समाप्त तीसरी तिमाही और नौ माह हेतु कंपनी के अनअंकेक्षित वित्तीय परिणाम (पृथक्कृत और समेकित) विचारित और अनुमोदित किए जाएंगे। यह सूचना कंपनी की वेबसाइट www.hbpportfolio.com पर तथा स्टॉक एक्सचेंज, बीएसई लिमिटेड, की वेबसाइट www.bseindia.com पर भी उपलब्ध है।
कृपे एचबी पोर्टफोलियो लिमिटेड हस्ताक्षर / तिथि: 02.02.2021 दिनेश कपूर (कम्पनी सचिव) स्थान : गुरुग्राम M.No.: FCS-6731

MEGA CORPORATION LTD.
CIN L65100DL1985PLC092375
Regd. Office: G-155 (Basement), Kalkaji, New Delhi-110019
Ph.: +91 11 40531816
Email: info@megacorp.ltd.com
Website: www.megacorp.ltd.com

NOTICE
Pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, Notice is hereby given that the meeting of Board of Directors of the Company will be held on Friday, 12.02.2021 at 4:00 PM at the registered office of the company inter alia to consider and approve the Unaudited Financial Results for Nine months ending 31.12.2020.
By order of the Board For Mega Corporation Limited
Sd/- (SURENDRA CHHALANI)
Director and CFO
Date: 03/02/2021 Din: 0002747

BHARTIYA INTERNATIONAL LIMITED
Regd. Office: 567, Nallambakkam Village, (Via Vandalur) Chennai-600 048, Tamil Nadu
CIN: L74899TN1987PLC11744 Tel: 9551050418-21
E: shares@bhartiya.com W: www.bhartiya.com

NOTICE
Notice is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, meeting of Board of Directors of the Company is Scheduled to be held on Friday, 12th February, 2021, inter-alia, to consider and approve Unaudited Standalone & Consolidated Financial Results of the Company for the Quarter and Nine Months ended 31st December, 2020.
The above intimation is also available on Company's website -www.bhartiya.com and also on the website of stock exchanges i.e. NSE- www.nseindia.com and BSE- www.bseindia.com.
For Bhartiya International Ltd
Sd/-
Date: 03.02.2021
Place: Gungnam
Yogesh K. Gautam
(Company Secretary)

IN THE COURT OF HON'BLE CIVIL JUDGE, SR. DIVISION, AT AHMEDNAGAR, MAHARASHTRA SUMMONS TO APPEAR IN PERSON (Order V Rule 20)
Plaintiff: Bora Family Trust, Regd. Off. Vasant Vaibhav, Urban Bank Road, Ahmednagar. (Maharashtra).
Defendant:
1) The General Manager / Managing Director P.A.C.L. INDLALTD., 22nd, 3rd Floor, Amber Tower, Sansar Chand Road, jaipur-302004
2) The General Manager / Managing Director P.A.C.L. INDIA LTD., 1st Floor, Gopaldas Bhavan 28, Barakhamba Road, New Delhi-1
Whereas Plaintiff-Bora Family Trust, Vasant Vaibhav Urban Bank Road, Ahmednagar has institute a Regular Civil Suit No. 10/2018 against Defendant as mentioned above for eviction of the licensed premises. You (Defendants) are hereby summoned to appear in this court in person on the day 23rd Feb of 2021 at 11.00 O'clock in the noon, to answer the claim, and you are directed to produce on that day all the documents upon which you intend to rely in support of your defense.
Take notice that, in default of your appearance on the day before mentioned, the suit will be heard and determined in your absence
(SEAL)
Given under my hand and seal of the Court this 29th Day January, 2021

OVOBEL FOODS LIMITED
Ovobel Foods Limited
(CIN: L85110KA1993PLC013875)
Registered Office: Ground Floor, No. 46 Old No.32/1, 3rd Cross, Aga Abbas Ali Road, Ulsoor, Bengaluru - 560 042, Karnataka, India
Tel. No.: +91 80 259 4145-46
Email ID: cs@ovobelfoods.com. Website: www.ovobelfoods.com

Recommendations of the Committee of Independent Directors ("IDC") for the Open Offer to the Shareholders of Ovobel Foods Limited ("Target Company") under Regulation 26(7) of Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeover) Regulations, 2011 ("SEBI SAST Regulations") and amendments thereof.

1. Date	February 03, 2021
2. Name of the Company	Ovobel Foods Limited
3. Details of the Offer pertaining to the Company	Open Offer to acquire upto 27,30,208 Equity Shares, representing 26.00% of the total paid-up and voting capital of the Target Company from the Eligible Shareholders (i.e. all the shareholders of the Target Company excluding the Promoters of the Target Company / Sellers and the Acquirers).
4. Name of the Acquirers	Mr. M P Satish Babu ("Acquirer 1"), Mr. Sharad M S ("Acquirer 2"), Mrs. Sukanya Satish ("Acquirer 3"), Mr. Syed Fahad ("Acquirer 4") and Mr. Bhavihal Gurusiddappa Channappa ("Acquirer 5")
5. Name of the Manager to the Offer	Sundae Capital Advisors Limited SEBI Regn. No.: INM000012494, 3rd Floor, C-11 Community Centre Janak Puri, New Delhi-110 058 Tel.: +91 11 4914 9740 E-mail: ofr.openoffer@sundaeacp.com Investor Grievance e-mail id: grievances.mb@sundaeacp.com Website: www.sundaeacp.com
6. Members of the Committee of Independent Directors	Mr. Bharath Venkatesh, Chairman Ms. Priyanka Rajora, Member Ms. Pooja Jain, Member
7. IDC Member's relationship with the Company	The IDC members are independent and non-executive directors on the board of directors of the Target Company. None of the Members of the IDC hold any equity shares or other securities in the Target Company and have any relationship with the Target Company.
8. Trading in the Equity Shares / other securities of the Company by IDC Members	None of the members of the IDC have traded in any of the equity shares/other securities of the Target Company during: (a) the 12 months period preceding the date of the PA; and (b) the period from the date of PA till the date of this recommendation.
9. IDC Member's relationship with the Acquirers	None of the IDC members have any relationship with the Acquirers
10. Trading in the Equity Shares / other securities of the Acquirer by IDC Members	All the Acquirers are individual and hence no information is required to be disclosed.
11. Recommendation on the Offer, as to whether the offer is fair and reasonable	The Open Offer price at Rs. 49.41 per Equity Share by the Acquirers is in line with the provisions of Regulation 8(2) of the SEBI SAST Regulations and to that extent is fair and reasonable. However the Shareholders should independently evaluate the offer and take the informed decision in their best interest.
12. Summary of reasons for recommendations	IDC of Ovobel Foods Limited has reviewed the following documents as issued by the Acquirers in connection with the Open Offer: a) The Public Announcement in connection with the Open Offer dated October 22, 2020 b) The Detailed Public Statement Published on October 29, 2020 c) Letter of Offer dated January 30, 2021 The IDC further noted that the shares of the Company are infrequently traded within the meaning of explanation provided in Regulation 2(j) of the SEBI SAST Regulations and the Acquirers have obtained valuation from a Registered Valuer (Securities or Financial Assets). Keeping in view above facts IDC is of opinion that open offer price is fair and reasonable.
13. Details of Independent Advisors, if any	None
14. Any other matter(s) to be highlighted	None

To the best of our Knowledge and belief, after making proper enquiry, the information contained in or accompanying this statement is, in all material respect, true and correct and misleading, whether by omission of any information or otherwise, and includes all the information required to be disclosed by the Committee of Independent Directors of Ovobel Foods Limited under SEBI SAST Regulations.

For and on behalf of Independent Directors Committee of **Ovobel Foods Limited**
Sd/-
Bharath Venkatesh
Chairman
Place: Bengaluru
Date: February 03, 2021

एचडीएफसी

31 दिसंबर 2020 को समाप्त तिमाही और नौमाही के लिए अलेखापरीक्षित समेकित वित्तीय परिणाम

विवरण	31 दिसंबर 2020 को समाप्त तिमाही	31 दिसंबर 2020 को समाप्त नौमाही	31 दिसंबर 2019 को समाप्त तिमाही
		पुनःपरीक्षित	
प्रचालनों से कुल आय (शुद्ध)	39,259.06	1,03,295.60	29,071.96
अवधि के लिए शुद्ध लाभ (टैक्स तथा असाधारण मदों से पूर्व)	6,810.77	17,533.00	4,600.79
अवधि के लिए टैक्स पूर्व शुद्ध लाभ (असाधारण मदों के बाद)	6,810.77	17,533.00	4,600.79
अवधि के लिए टैक्स पश्चात शुद्ध लाभ (असाधारण मदों के बाद)	5,724.23	14,818.17	4,196.48
अवधि के लिए कुल व्यापक आय	8,474.48	18,328.12	3,259.18
इक्विटी शेयर पूंजी	360.04	360.04	345.81
प्रारक्षित (पूर्व वर्ष की लेखा परीक्षित बैलेंस शीट में दिखाए गए पुनःमूल्यांकन प्रारक्षित को छोड़कर)	1,26,132.75 (31 मार्च 2020 को)		
प्रति शेयर अर्जन (₹ 2 प्रत्येक का अंकित मूल्य)			
बेसिक : (₹)	28.79	75.82	22.16
डायल्यूटेड : (₹)	28.74	75.60	21.95

* वार्षिकीकृत नहीं

हाउसिंग डेवलपमेन्ट फायनांस कॉर्पोरेशन लिमिटेड के पृथक परिणामों से संबंधित मुख्य आंकड़े नीचे दिए गए हैं :

विवरण	31 दिसंबर 2020 को समाप्त तिमाही	31 दिसंबर 2020 को समाप्त नौमाही	31 दिसंबर 2019 को समाप्त तिमाही
		पुनःपरीक्षित	
कुल आय	11,716.34	36,468.33	20,291.45
टैक्स से पूर्व लाभ	3,752.54	10,891.15	9,142.99
टैक्स व्यय	826.71	2,043.68	770.50
टैक्स के पश्चात शुद्ध लाभ	2,925.83	8,847.47	8,372.49
कुल व्यापक आय	5,251.67	11,787.15	7,565.81

टीप :

- उपरोक्त परिणामों की समीक्षा बोर्ड की लेखा परीक्षा तथा शासन समिति द्वारा की गई है तथा कार्पोरेशन के निदेशक मंडल ने 2 फरवरी 2021 को आयोजित अपनी बैठक में इसे स्वीकृत किया है तथा कार्पोरेशन के लेखापरीक्षकों ने इसकी पुनःपरीक्षा की है।
- उपरोक्त विवरण सेबी (सूचीबद्धता की अनिवार्यताएं तथा प्रकटीकरण की अपेक्षाएं) विनियम, 2015 के नियम 33 के अंतर्गत बीएसई लिमिटेड तथा नेशनल स्टॉक एक्सचेंज ऑफ इंडिया लिमिटेड के समक्ष दर्ज वित्तीय परिणामों के विस्तृत फॉर्मेट का संक्षिप्त रूप है। वित्तीय परिणामों का पूरा फॉर्मेट www.bseindia.com, www.nseindia.com तथा www.hdfc.com पर उपलब्ध है।

कृपे तथा निदेशक मंडल की ओर से

स्थान : मुंबई
दिनांक : 2 फरवरी, 2021

केकी एम. मिरझी
वाइस चेरमैन तथा सीईओ



हमसे यहां मिलें : www.hdfc.com

पंजीकृत कार्यालय : रेमन हाउस, एच. टी. पारख मार्ग, 169, बैंक रोड, चर्चोप, मुंबई 400 020.

फोन : 022-2282 0282, 6631 6000. फैक्स : 022-2281 1205. ई-मेल : investorcare@hdfc.com CIN: L70100MH1977PLC019916

DEMAND NOTICE

Under Section 13(2) of the Securitisation And Reconstruction of Financial Assets And Enforcement of Security Interest Act, 2002 (the said Act), read with Rule 3 (1) of the Security Interest (Enforcement) Rules, 2002 (the said Rules). In exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rule 3 of the said Rules, the Authorised Officer of IIFL Home Finance Ltd. (IIFL HFL) (Formerly known as India Infoline Housing Finance Ltd.) has issued Demand Notices under section 13(2) of the said Act, calling upon the Borrower(s), to repay the amount mentioned in the respective Demand Notice(s) issued to them. In connection with above, notice is hereby given, once again, to the Borrower(s) to pay within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with further interest from the date(s) of Demand Notice till the date of payment. The detail of the Borrower(s), amount due as on date of Demand Notice and security offered towards repayment of loan amount are as under:-

Name of the Borrower(s)/ Guarantor (s)	Demand Notice Date & Amount	Description of secured asset (immovable property)
Mr. Ramasamy M, Mrs. Sathya R (Prospect No. 779429)	28-Jan-21 Rs.16,66,028/- (Rupees Sixteen Lakh Sixty Six Thousand Twenty Eight Only)	All that piece and parcel of the property being : Site No.85, SF No.404/1, area measuring 1750 sq.ft., Abirami Garden, Kalangal Vilage,, Sulur, Coimbatore, Pincode:641402, Tamil Nadu

If the said Borrowers fail to make payment to IIFL HFL as aforesaid, IIFL HFL may proceed against the above secured assets under Section 13(4) of the said Act, and the applicable Rules, entirely at the risks, costs and consequences of the Borrowers.

For further details please contact to Authorised Officer at Branch Office : IIFL HFL No.657 Tristar Towers 4th Floor, Avinashi Road, Coimbatore - 641037/or Corporate Office : IIFL Tower, Plot No. 98, Udyog Vihar, Ph-IV Gurgaon, Haryana. Place: Coimbatore Date: 04.02.2021

Sd/- Authorised Officer, For IIFL Home Finance Ltd

BHARTIYA INTERNATIONAL LIMITED

Regd. Office: 567, Nallabakkam Village, (Via Vandalur) Chennai-600 048. Tamil Nadu
CIN: L74899TN1987PLC111744 Tel: 9551050418-21
E: shares@bhartiyya.com W: www.bhartiyya.com

NOTICE

Notice is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, meeting of Board of Directors of the Company is scheduled to be held on Friday, 12th February, 2021, inter-alia, to consider and approve Unaudited Standalone & Consolidated Financial Results of the Company for the Quarter and Nine Months ended 31st December, 2020.

The above intimation is also available on Company's website - www.bhartiyya.com and also on the website of stock exchanges i.e. NSE - www.nseindia.com and BSE - www.bseindia.com.

For Bhartiya International Ltd
Sd/-
Date: 03.02.2021
Place: Gurugram

BLUE CHIP INDIA LIMITED

Regd. Office: 10, Princep Street, 2nd Floor, Kolkata - 700072.
E: info@bluechipindia.net
W: www.bluechipindia.net
Ph: 91-33-40022880, Fax: 91-33-22379053
CIN: L65991WB1993PLC060597

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the meeting of the Board of Directors of the Company will be held on Thursday, 11th February, 2021 at 04.30 P.M., inter alia, consider and approve unaudited financial results for quarter ended on 31st December, 2020. The Notice is also available on the Company's website at www.bluechipindia.net and on the Stock Exchanges website at www.nseindia.com and www.bseindia.com.

Further, in accordance with the Code of Conduct for Prohibition of Insider Trading, the trading window had been closed w.e.f 1st January, 2021 and will remain closed till 48 hours after the conclusion of the board meeting.

By order of the Board
For Blue Chip India Limited
Sd/- Anirant Jai
Date: 02.02.2021
Place: Kolkata

SILICON VALLEY INFOTECH LTD.

Regd. Office: 10 Princep Street, 2nd Floor, Kolkata - 700072.
E: info@siliconvalleyinfo.net
W: www.siliconvalleyinfo.net
Ph: 91-33-40022880, Fax: 91-33-22379053
CIN: L15311WB1993PLC061312

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the meeting of the Board of Directors of the Company will be held on Thursday, 11th February, 2021 at 04.30 P.M., inter alia, consider and approve unaudited financial results for quarter ended on 31st December, 2020. The Notice is also available on the Company's website at www.siliconvalleyinfo.net and on the Stock Exchanges website at www.nseindia.com and www.bseindia.com.

Further, in accordance with the Code of Conduct for Prohibition of Insider Trading, the trading window had been closed w.e.f 1st January, 2021 and will remain closed till 48 hours after the conclusion of the board meeting.

By order of the Board
For Silicon Valley Infotech Ltd
Sd/- Santosh Kumar Jain
Date: 02.02.2021
Place: Kolkata

EQUITAS SMALL FINANCE BANK LTD

Corporate Office: No.769, Spencer Plaza, 4th Floor, Phase-II, Anna Salai, Chennai, TN - 600 002

POSSESSION NOTICE (U/s. Rule 8 (1) - for immovable property)

Whereas the undersigned being the Authorized Officer of M/s. Equitas Small Finance Bank Limited, under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (SARFAESI Act) and in exercise of powers conferred under section 13(2) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a Demand Notice calling upon the below mentioned Borrowers to repay the total outstanding amount mentioned in the notice being within 60 days from the date of receipt of the said notice. Since the below mentioned Borrowers having failed to repay the below stated amount within the stipulated time, notice is hereby given to the below mentioned borrowers and the public in general that, the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under Section 13(2) of the said Act read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002. The Borrowers in particular and the public in general are hereby cautioned not to deal with the schedule mentioned properties and any dealings with the properties will be subject to the charge of M/s. Equitas Small Finance Bank Limited and further interest and other charges thereon. The Borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets."

Name of the Borrower(s) / Guarantor(s)	Description of Secured Asset (Immovable Property)	Demand Notice Date & Amount	Date of Possession
Branch: Ambathur L.No: SEAMBT0157875 1.Mr.S.Ravi, S/o.Shannugam, 2.Mr.R.Rajeshwari W/o.Ravi.	All that piece and parcel of land and building, comprised in Natham Old S.No.188 Part, New S.No.276/25, with an extent of 5810 Sq.ft., situated at Alathur Village, Ambattur Taluk, Thiruvallur District, and bounded on the : North by : Land In S.No.276/1; South by : Land In S.No.276/29; East by : Pathway; West by : Land Belongs To Mr.Munusamy, Under Loan Agreement - Cum-Mortgage of the property situated at within the Sub-Registration District of Avadi And Registration District of South Chennai	15.09.2020 & Rs. 3,32,124/-	02.02.2021
Branch: Ambathur L.No: SEAMBT00576P 1.Mr.B. Dinesh 2.Mr.G.Bala 3.Mrs.G.Shanthi	Allthat piece and parcel of land and building, comprised in Grama Natham old S.No.748/1 part, T.S.No.129/Ward C, Block No.6, with an extent of 1076 Sq.ft., Situated at Kalaignar Nagar, 3rd Street, Kovilpattinai Village, Avadi, Avadi Taluk, Thiruvallur District and bounded on the : North by: Cross Street, South by: Property belongs to Mrs. Kasiyammal, East by : Property belongs to Mr. Selvaraj, West by : Kalaignar Nagar 3rd Street, Under Loan Agreement - Cum-Mortgage of the property situated at within the Sub-Registration District of Ambattur and Registration District of North Chennai.	17.02.2020 & Rs. 2,24,883/-	02.02.2021

Date: 02.02.2021
Place: Chennai

Authorised Officer,
Equitas Small Finance Bank Limited.



ENGINEERING & INDUSTRIES LTD.

Statement of Consolidated Unaudited Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2020

Particulars	3 Months ended		9 Months ended		Year ended
	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	
Total Income from operations	112308	106926	351528	294261	443663
Net Profit/(loss) for the period (before tax and Exceptional items)	14576	6657	32601	28137	44561
Net Profit/(loss) for the period before tax (after Exceptional items)	14576	6657	32601	28137	44561
Net Profit/(loss) for the period after tax (after Exceptional items)	9466	4517	20959	19753	33512
Total comprehensive income for the period [Comprising Profit/(loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	9442	4500	21011	19651	33229
Equity share capital	2418	2479	2418	2479	2479
Other equity					131387
Earnings per share of ₹ 1/- each (not annualised)					
(a) Basic (in ₹)	3.89	1.82	8.50	7.81	13.32
(b) Diluted (in ₹)	3.89	1.82	8.50	7.81	13.32

Notes:
1. Summarised Standalone Unaudited Financial Performance of the Company is as under:

Particulars	3 Months ended		9 Months ended		Year ended
	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	
Total Income from operations	112180	106502	350897	293500	442357
Profit/(loss) before tax	14059	6171	31442	26262	42144
Profit/(loss) after tax	9123	4123	20418	18036	32748
Total comprehensive income	9123	4123	20418	18036	32652

2. The above is an extract of the detailed format of Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015. The full format of the Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2020 are available on the websites of Stock Exchange(s) (www.bseindia.com and www.nseindia.com) and on the website of Company (www.trivenigroup.com).

For TRIVENI ENGINEERING & INDUSTRIES LIMITED
Sd/-
Place: Noida
Date: February 3, 2021

Dhruv M. Sawhney
Chairman & Managing Director

Regd. Office: Deoband, Distt. Saharanpur, Uttar Pradesh 247 554.
Corp. Office: 15-16, Express Trade Towers, 8th Floor, Sector-16A, Noida, U.P. - 201 301.
www.trivenigroup.com | CIN : L15421UP1932PLC202174

PUBLIC NOTICE

NOTICE is hereby given that the below mentioned Sub Broker / Authorised Person is no longer affiliated as Sub Broker / Authorised Person of Kotak Securities Limited.

Sub Broker/ Authorised Person Name	Trade Name	Exchange Registration Numbers of Sub Broker/ Authorised Person	Address of Sub Broker/ Authorised Person
T G BROKING SERVICES	T G BROKING SERVICES	NSE - AP029126371 BSE - AP0106730101881 NCDX - 119968 MCX - 123898	New No 3 Old No 2 Rajabather Street T Nagar Chennai 600017

Please note that above mentioned Sub Broker (SB)/Authorised Person (AP) is no longer associated with us. Any person henceforth dealing with above mentioned SB/AP should do so, at their own risk. Kotak Securities Ltd. shall not be liable for any such dealing. In case of any queries for the transactions till date, investors are requested to inform Kotak Securities Ltd. within 15 days from the date of this notification, failing which it shall be deemed that there exists no queries against the above mentioned SB/AP.

Kotak Securities Limited, Registered Office: 27 BKC, C-27, G Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai 400051. CIN: U99999MH194PLC134051, Telephone No.: +22 43360000, Fax No.: +22 67132430. Website: www.kotak.com / www.kotaksecurities.com. Correspondence Address: Infinity IT Park, Bldg. No.21, Opp. Film City Road, A K Vaideya Marg, Malad (East), Mumbai 400057. Telephone No: 42365625. SEBI Registration No: INZ000201317 (Member of BSE, NSE, MSE, MCX & NCDX), AMFI ARN 0164, PMS INP00000258, and Research Analyst INH000000586, NSDL/CDSL: IN-DP-NSDL-23-97.

KOTHARI INDUSTRIAL CORPORATION LIMITED

CIN No. L24110TN1970PLC005865
Regd. Office: 'Kothari Buildings'114, Mahatma Gandhi Salai, Nungambakkam, Chennai - 600 034
Website: www.kotharis.in, Phone No: 044-28334565 Email id: enquiries@kotharis.in

NOTICE

NOTICE is hereby given that pursuant to Regulation 29 and 47(1)(a) of the SEBI (LODR) Regulations, 2015, a Meeting of the Board of Directors of the company scheduled to be held on Friday, on 12th February, 2021 at the Registered Office, the company has proposed, inter alia, to consider and take on record the un-audited Standalone and Consolidated Financial Results of the Company for the quarter and nine months ended 31st December 2020. Pursuant to Regulation 47(2) of the SEBI (LODR) Regulations, 2015, the information contained in this notice is also available on the company's website (www.kotharis.in) and also available in BSE website www.bseindia.com

Place: Chennai
Date: 03.02.2021
For Kothari industrial corporation limited
Anil Kumar Padihali
Company secretary cum compliance officer

JANA SMALL FINANCE BANK

(A scheduled commercial bank)

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No. 10/1,11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore - 560 071. Branch Office: No. 28/36, South West Boag Road, Opp to Naturals Saloon, T-Nager Chennai - 17. Branch Office: No.117, Sasthiri Road, Ram Nagar, Coimbatore - 641009.

E-AUCTION NOTICE

PUBLIC NOTICE FOR SALE THROUGH E-AUCTION UNDER THE SECURITISATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT (SARFAESI ACT) 2002, READ WITH PROVISIO RULE 8(6) & 9 OF SECURITY INTEREST (ENFORCEMENT) RULES 2002.

The undersigned as authorised officer of Jana Small Finance Bank Limited has taken possession of the following property in exercise of powers conferred under section 13(4) of the SARFAESI ACT. The Borrower in particular and public at large are informed that online auction (e-auction) of the mortgage property in the below mentioned account for realisation of dues of the Bank will be held on "AS IS WHERE IS BASIS" and "AS IS WHAT IS BASIS" on the date as prescribed as here under.

Sr. No.	Loan Account Number	Name of Original Borrower/ Co-Borrower/ Guarantor	Date of 13-2 Notice	Date of Possession	Present Outstanding balance as on	Date & Time of Inspection of the property	Reserve Price in INR	Earnest Money Deposit (EMD) in INR	Date and Time of E-Auction	Last Date, Time & Place for Submission of Bid
1	33598652023318	1. M/s. Viswanath Enterprises, Represented by its Proprietor K Deepa, 2. P. Ramesh Kumar.	26-06-2019	15-07-2020	Rs. 3725701.25/- as on 30.01.2021	09.02.2021	Rs.4,60,000/-	Rs.46,000/-	23.02.2021 at 10.30 AM	22.02.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of the vacant land measuring 1750 Sq.ft., Comprised in Survey No.84/6, Pinjivakkam Village and bearing Plot No.371, " Sri Valavan Nagar", Pinjivakkam, Thiruvallur Taluk, Thiruvallur District and the land bounded on the North: Plot No.369, South: 30 feet road, East: Plot No.370, West: Plot No.372. Measuring-east to west-(On Northern Side) 35 feet, East to western side) 50feet. Situated at the Sub Registration district of Perambakkam and registration district of Kancheepuram.										
2	33598850000726	1. M/s. R V Garments, Represented by its Proprietor, Prabhu, 2. Mr. R. R. Prabhu, 3. Mr. C. Raja.	26-06-2019	15-07-2020	Rs. 12,60,152.7/- as on 30.01.2021	09.02.2021	Rs.16,40,000/-	Rs.1,64,000/-	23.02.2021 at 11.30 AM	22.02.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of land measuring 2174 Sq.ft.Bearing Plot No-21 in Sri Krishna Nagar, Comprised in S.No.88/14 and 88/12, situated at No.148, Panappakkam Village, Kundrathur Panchayat, Sriperumbudur Taluk, and Kancheepuram district.(Approved L.P./D.T.C.P.No.175/2006)										
3	33598850001206	1. M/s. Gee Ess International Represented by Proprietor Mr. G Swaminathan, 2. Mr. G Swaminathan, 3. Mrs. S. Devi.	13-06-2019	08-07-2020	Rs.9,48,294/- as on 30.01.2021	09.02.2021	Rs.9,60,000/-	Rs.96,000/-	23.02.2021 at 12.30 PM	22.02.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of Plot bearing No.34.1260 sq.ft, Plot No.35 measuring 1702 sq.ft, and Plot No.36 measuring 1276 sq.ft, in all totally measuring 4238 sq.ft. in OM Sakthi Nagar, Vadamudurai Group, comprised in S.No.1162/2, New S.No.1162/2A of Ernakulam Village, Uthukottai Taluk, Thiruvallur District and the said land bounded on the Plot No.34: North by: 16 feet wide Road, South by: Plot No.36, East by: Plot No.35 and West by: 20 feet wide Road, Linear Measurement:- North by: 42 feet, South by: 42 feet, East by: 30 feet, West by: 30 feet, Plot No.35: North by: 16 feet wide Road, South by: Vacant Land, East by: Vacant Land, and West by: Plot No.34 & 36, Linear Measurement:- North by: 23 1/2 feet, South by: 31 1/2 feet, East by: 62 1/2 feet, West by: 60 1/4 feet, Plot No.36: North by: Plot No.34, South by: Vacant Land, East by: Plot No.35, and West by: 20 feet wide Road. Linear Measurement:- North by: 42 feet, South by: 42 feet, East by: 30 1/4 feet, West by: 30 feet.										
4	30278650003777	1. M/s. Ganapathy Traders, Represented by its Proprietor K. Janakiraman, 2. Mrs. J. Lalitha.	26-06-2019	24.07.2020	Rs.11,79,025/- as on 30.01.2021	09.02.2021	Rs.9,60,000/-	Rs.96,000/-	23.02.2021 at 02.30 PM	22.02.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of Plot No.19, Sri Meenakshi Nagar, Thozhur Village, Thiruvallur Taluk and District comprised in S.No.8/2 and 8/4 vise Approval in DTC.P. No.63/92 measuring 2329 sq.ft and the land bounded on the North: Land in S.No.8/1, South: 30 feet Road, East: Land in Plot No.18, West: Shop.										
5	33598850000676	1. M/s. Vijayam Enterprises Represented by its Proprietor Mr. S. Vijayalakshmi, 2. Mr. Venkatesan.	26-06-2019	24.07.2020	Rs.8,13,825.6/- as on 30.01.2021	09.02.2021	Rs.4,00,000/-	Rs.40,000/-	23.02.2021 at 3.30 PM	22.02.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of property measuring 1750 Sq.Ft., bearing Plot No.19 in Thirumalai Nagar (DTP Approved No.355/91), comprised in S.NO.1017/A part, situated at No.96, Aranyal Village, Tiruvallur Taluk & District. Boundaries: North by: Plot No.16, South by: 30 Feet Road, East by: Plot No.20, West by: Plot No.18.										
6	31068650000443	1. M/s.Raj Manpower Agency, Represented by its Proprietor, Mr. K. Adhinayagan, 2. Mrs. A.Vimala.	21-08-2019	25-07-2020	Rs.5,37,711/- as on 30.01.2021	10.02.2021	Rs.1,35,000/-	Rs.13,500/-	23.02.2021 at 4.00 PM	22.02.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of land measuring 1200 sq.ft., Bearing Plot No.95&96 in "Rakesh Nagar" Comprised in S.No.122/2D of Kurampalayam Village, Kandamangalam, villupuram District, the said bounded on the North: 1st Main road, South: Vacant plot No.109&110, East: Plot No.97, West: Vacant Plot No.99.										
7	31068850000170	1. M/s. Eniyam Tailor, Represented by its Proprietor, Mr. Manikandan, 2. Mrs. Ishwarya.	21-08-2019	27 -07-2020	Rs.3,47,876.25/- as on 30.01.2021	10.02.2021	Rs.3,60,000/-	Rs.36,000/-	23.02.2021 at 4.30 PM	22.02.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of Land comprised Pondichery Revenue District, Pondichery S.R.D., within limit of Ariyankupam Commune panchayat, Village No.68, Abishegappakam Village; (i) R.S.No.122/1 Cad No.461/1/3,463bis, Patta No.481 Measuring 03 Hectare of punja land. Boundary: North by: R.S No.123, South by: 4th Main Road, East by: Plot No.222, West by: Plot No.224. (ii) R.S.No.122/2A,Cad No.464, Patta No.218 Measuring 19 Ares 70 Centuries, in the layout named "BNK Clasin City" Plot No.223, Measuring 670 Sq.ft., the above said plot comprised in R.S.No.122/1.										
8	33598640000212	1. M/s. Om Muruga Enterprises rep. by its Proprietor Mr. P. Chandrakumar, 2. Mrs. C. Maheswari.	26.06.2019	17.02.2020	Rs.28,01,030.7/- as on 30.01.2021	11.02.2021	Rs.39,00,000/-	Rs.3,90,000/-	18.03.2021 at 10.30 AM	17.03.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of vacant land measuring 900Sq.Ft., (as per Town Survey Field Register Extract 1259 Sq.ft.) bearing plot No.78 comprised in T.S.No.4/1, S.No.168/10B, Ward-C, Block No.20, situated at Sakthipuram, Eraruv Village, Madhavaram Taluk, Tiruvallur District. Boundaries: North By: 30 feet, South by: Property belongs to Kasi Viswanath Temple, East by: Ennor Highway, West by: Plot No.77 belonging to Varadarajam.										
9	31068860000055	1. M/s. Kalai Brick Works, Represented by its Proprietor Mr. Kalaimani, 2. Mrs. Rajarajeshwari.	21.08.2019	16.03.2020	Rs.4,15,001.25 as on 30.01.2021	11.02.2021	Rs.47,00,000/-	Rs.4,70,000/-	18.03.2021 at 11.30 AM	17.03.2021 - Branch Office: Jana Small Finance Bank Ltd., First Floor, No.28/36, South West Boag Road, T-Nager Chennai-600017.
Property Description/ Schedule: All that piece and parcel of property bearing RS NO.34/1 Periyapattu Village, ParangipettaiPanchayat Union, Puduchathiram Sub R Cindambaram, and Bounded on:- North: Land of Muresan, South: Paravan River, East: Land Of Muresan, West: Property in RS.No.34/1 Owned by Sekarvagayara.										
10	30098850000273	1. M/s. Rick Agencies, Represented by its Proprietor Mr. M. Arulandhu, 2. Mr. M. Arulandhu, Proprietor M/s. Rick Agencies, 3. Mrs. A. Jemitha, W/o. Mr. M. Arulandhu.	28.08.2019	09.07.2020	Rs.4,59,178/- as on 29.01.2021	09-02-2021 9.00AM to 5.30 PM	Rs.1,60,000/- (Rupees One Lakh Sixty Thousand Only)	Rs.16,000/- (Rupees Sixteen Thousand Only)	17-03-2021 10.30AM	16-03-2021 Branch Office: Jana Small Finance Bank, No. 117, Sasthiri Road, Ram Nagar, Coimbatore - 641 009.
Property Description/ Schedule: Coimbatore Registration District, Thondamuthur Sub Registration District, Perur Taluk, Thenkarai Village, S.F.No.420/1, extent 3.30 acres, S.F.No.407/2, extent 3.16 acres, S.F.No.431/1, extent 2.05 acres thus totalling, extent 8.51 acres, lands in these have been formed into layout of house sites namely "Srimalai Nagar - I", in this Site No.27 situated within the following measurements and boundaries: North: Site No.29, South: 23 feet wide East West layout Road, East: Site No.26, West: Site No.28. Ad measuring: East West on the North - 32 feet, East West on the South - 32 feet,										

JAGSONPAL PHARMACEUTICALS LIMITED
Registered Office : T-210 J, Shahpur Jat, New Delhi- 110 049
Phone : 011-46181100 & 46109900, Fax : 01126493841
Website: www.jagsonpal.com, email:cs@jagsonpal.com
CIN: L74899DL1978PLC009181

NOTICE
Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we hereby give notice that the meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, the 12th day of February, 2021 inter-alia, to consider and approve the Standalone Un-Audited Financial Results for the Quarter and Nine Months ended 31st, December, 2020 and discuss other routine matters.

This information is available on the Company's website at www.jagsonpal.com and on the website of respective stock exchanges i.e. BSE and NSE, where the Company's Equity Shares are listed.

For JAGSONPAL PHARMACEUTICALS LIMITED
Sd/-
NANDITA SINGH
Company Secretary
Mem. No. : A48520

Place: New Delhi
Date: 03/02/2021

RIKO AUTO INDUSTRIES LIMITED
Regd. & Corp. Office: 38 KM Stone, Delhi-Jaipur Highway, Gurugram - 122 001, Haryana
Tel: 0124 2824000, Fax: 0124 2824200, Email: cs@ricoauto.in
Website: www.ricoauto.in, CIN: L34300HR1983PLC023187

COMPANY NOTICE
Pursuant to the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we hereby give notice that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, the 12th day of February, 2021 to consider, inter-alia, the Unaudited Financial Results for the quarter and nine months ended 31st December, 2020.

Further, the Company confirms that as per the Company's Internal Policy for Prevention of Insider Trading and Fair Disclosure of Unpublished Price Sensitive Information, the Trading Window for dealing in the securities of the Company has been closed for all the Promoters, Directors and Connected Persons/Designated Persons of the Company and their immediate relatives from 1st January, 2021 till 48 hours after the announcement of financial results to the public, i.e. 14th February, 2021.

This information is available at the website of the Company www.ricoauto.in and also at www.bseindia.com and www.nseindia.com.

For Rico Auto Industries Limited
Sd/-
B.M. Jhamb
Company Secretary, FCS No. 2446

Place: Gurugram
Dated: 3rd February, 2021

Western Coalfields Limited
(A Subsidiary of Coal India Limited)

E-TENDER NOTICE. Tender No.: (a) pe3350-min-e0071-2020-21, (b) pe3350-min-e0072-2020-21, (c) pe3350-min-e0073-2020-21.
e-Tender with e-Price Bid. Description of work: (a) Making arrangement of day to day handling of Explosive at site for muffle blasting at Barkuhi Opencast Mine of Pench Area, (b) Dismantling, Transportation, Installation, Extension and Tail End Shifting of 4 Nos. Gate Belts for development panels in Seam II and de-pillaring panel in Seam IV at Naheriyia Underground Mine of Pench Area, (c) Maintenance and Operation of LHD Machine by contractual means during shifts in Seam II, IV and V at Naheriyia Underground Mine of Pench Area. Tender ID: (a) 2021_WCL_194799_1, (b) 2021_WCL_194878_1, (c) 2021_WCL_195055_1. Estimated Cost of work: (a) ₹ 69,80,810.86, (b) ₹ 59,44,520/-, (c) ₹ 55,74,149/-. Bid Submission end date: (a&b) 13.2.2021, 17.00 Hrs., (c) 15.2.2021, 17.00 Hrs. Date of Opening of Tender: (a&b) 15.2.2021, 11.00 Hrs., (c) 17.2.2021, 11.00 Hrs. Tendering Authority: General Manager (Opr.), WCL, Pench Area, P.O.: Parasai, Dist.: Chhindwara (M.P.), PIN: 480441.

For details, visit <https://coalindiatenders.nic.in> OR <https://eprocure.gov.in>
"Give a missed call on toll free number 18002003004 to get our apps"

Panacea Biotech
Innovation in support of life

Panacea Biotech Limited
CIN:L33117PB1984PLC022350
Corp. Office: B-1 Edn/G-3, Mohan Co-operative Indl. Estate, Mathura Road, New Delhi - 110044

NOTICE
Notice is hereby given that pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR Regulations"), a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, February 12, 2021 at New Delhi, inter-alia, to consider and approve the Standalone and Consolidated Unaudited Financial Results (Provisional) for the quarter and nine months ended December 31, 2020.

Further, pursuant to the Code of Conduct of the Company under SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015, the close period of the trading window of the Company for all Designated Persons of the Company and Material Subsidiaries of the Company which commenced from January 01, 2021 shall continue till February 14, 2021.

This information is also available on the website of BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com) where the Company's shares are listed and also available on the website of the Company (www.panaceabiotech.com).

For Panacea Biotech Limited
Sd/-
Vinod Goel
Date: February 03, 2021
Group CFO and Head Legal & Company Secretary

Regd. Office: Ambala-Chandigarh Highway, Lalru - 140 501, Punjab
Website: www.panaceabiotech.com E-mail: companysec@panaceabiotech.com
Tel: +91 11 41673000, Fax: +91 11 41673070

UTTARAKHAND SAHKARI CHINI MILLS SANGH LTD.
(UTTARAKHAND SUGARS)
NEAR-RAILWAY CROSSING, BADRIPUR ROAD, JODWALA, DEHRADUN-248001
Telephone: (0135)2668987, 2668988 E-mail: ukasugars@gmail.com Website: www.uttarakhandsugars.com
Letter No. 2198 Dated: 03/02/2021

E-Tender Notice For Export of Sugar
Directorate of Sugar Dept of Food and public Distribution Govt. of India has vide its circular F.No. I(6)/2020-SP-I dated 31/12/2020 has decided to allow export of all grades of sugar namely raw, plantation white as well as refined under MAEQ (Maximum Admissible Export Quota). Online e-Bids are invited for export of 26702 MT sugar from experienced Export House/Merchandise, Govt./Cooperative Institutions (In which State Govt./Central Govt. has/have invested share capital and such institutions having valid Importer/Exporter code and experience of sugar export) or firm registered with Uttarakhand Cooperative Sugar Factories Federation Ltd (Uttarakhand Sugars) before FY-2017-18 with valid importer/exporter code to purchase the quantity of Sugar from our cooperative and corporation sugar mill of Uttarakhand State and arrange its export as per above mentioned notification under MAEQ and stipulated norms on the basis of as it is where it is.

Last date of submission on online tender is 17/02/2021 till 06:00 PM and tender opening date is 18/02/2021 at 10:30 AM to 3:30 PM.

Tender documents can be downloaded from e-tender portal <https://uktenders.gov.in> or Federation's website www.uttarakhandsugars.com. The bidders will have to deposit tender fees (Non Refundable) of Rs. 2000/- & earnest money in the form of Demand Draft/RTGS/NEFT/NET BANKING for Rs. 50.00 per quintal (Rupees Fifty Per Quintal) in favour of Uttarakhand Cooperative Sugar Factories Federation Ltd. Payable at Dehradun. Tenders without earnest money will not be accepted. The bank details are available in the tender document.

The details of submission of The E-Bids is available on the E-Tender Portals www.uktenders.gov.in & www.uttarakhandsugars.com from 04.02.2021 at 6.00 PM. The administrator reserves the right to cancel any or all E-Bids without assigning any reason. The decision of administrator shall be final and binding.

इस निविदा के सम्बन्ध में सभी संशोधन, स्पष्टीकरण, सुद्धिपत्र, परिशिष्ट, समय वृद्धि आदि को केवल www.uktenders.gov.in & www.uttarakhandsugars.com पर ही दिया जायेगा। निविदादाता अद्यतन जानकारी के लिए नियमित रूप से इन वेबसाइटों को पढ़ते रहें।

Sd/-
Managing Director

PUBLIC NOTICE FOR AUCTION CUM SALE (APPENDIX - IV A) (Rule 8(6))
Pursuant to taking possession of the secured asset mentioned hereunder by the Authorized Officer of IIFL Home Finance Limited (Formerly known as India Infoline Housing Finance Ltd.) (IIFL HFL) under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 9 (1) of the Security Interest (Enforcement) Rules, 2002 (the said Rules), offers are invited by the undersigned in sealed covers for purchase of immovable property, as described hereunder, which is in possession, "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "WHATSOEVER THERE IS" BASIS particulars of which are given below:-

Borrower(s)/Co-Borrower(s)/Guarantor(s)	Demand Notice Date and Amount	Description of the immovable property/Secured Asset	Date of Symbolic Possession
1) Sandeep Chhabra, 2) Yogendra Chhabra 3) Brijesh Chhabra 4) Asha Chhabra 5) Mannat Construction Company B/M Class Works (Prospect No.851199)	12-Nov-2019 Rs.30,00,000/- (Rupees Thirty Lakh Five Thousand Eight Hundred Eighty Only)	All that piece and parcel of the property bearing Half portion of the Ground Floor without roof / terrace rights situated on the part of Plot No. 59, measuring 89 Square Yards, out of Total area of Plot No. 69 in 263 Square Yards, A/Jun Nagar, New Delhi.	21-Jan-2020 Total Outstanding as on date 01-Feb-2021 Rs. 38,84,306/- (Rupees Thirty Eight Lakh Eighty Four Thousand Three Hundred and Six Only)
		Reserve Price Rs.30,00,000/- (Rupees Thirty Lakh Only)	Earnest Money Deposit (EMD) Rs. 3,88,430.60/- (Rupees Three Lakh Eighty Four Thousand Three Hundred and Six Only)

Date of Inspection of property
05-Mar-2021
11:00 hrs - 14:00 hrs

Last Date for Submission of Offers
08-Mar-2021 till 5 pm, 11:00 hrs - 13:00 hrs

Date/Time of Auction
10-Mar-2021
11:00 hrs - 13:00 hrs

Concerned Branch Address:- IIFL Home Finance Ltd., Plot No. 30/30E, Upper Ground Floor, Main Shivaji Marg, Najafgarh Road, Beside Jaguar Showroom, Moti Nagar, New Delhi (Contact Person: Rajesh Singh @ 9598977338)

- Date of inspection of the immovable property is 05-Mar-2021 between 11:00 hrs - 14:00 hrs.
- Last date of submission of sealed offers in the prescribed tender forms along with EMD is 08-Mar-2021 till 5 pm at the branch office address.
- Date of opening of the offers for the Property is 10-Mar-2021 at the above mentioned branch office address at 11:00 hrs - 13:00 hrs the tender will be opened in the presence of the Authorized Officer.
- Further interest will be charged as applicable, as per the Loan Agreement on the amount outstanding in the notice and incidental expenses, costs, etc., is due and payable till its realization.
- The notice is hereby given to the Borrower and Guarantor, to remain present personally at the time of sale and they can bring the intending buyers/purchasers for purchasing the immovable property as described herein above, as per the particulars of Terms and Conditions of Sale.
- The Borrower(s)/Guarantor(s) are hereby given 30 DAYS SALE NOTICE UNDER THE SARFAESI ACT, 2002 to pay the sum mentioned as above before the date of auction failing which the immovable property will be auctioned and balance, if any, will be recovered with interest and costs. If the Borrower pays the amount due to IIFL Home Finance Limited in full before the date of sale, auction is liable to be stopped.
- The EMD shall be payable through DD in favour of IIFL Home Finance Limited. (IIFL HFL) payable at GURUGRAM and shall be submitted at the concerned branch/Corporate Office.
- For further queries and the detail terms and conditions of the auction sale are incorporated in the prescribed tender form, Tender forms are available at the above branch office or also you can refer www.iifl.com or contact above mentioned authorized officer.
- The immovable property will be sold to the highest bidder. However, the undersigned reserves the absolute discretion to allow inter se bidding, if deemed necessary.
- Tenders that are not filled up or tenders received beyond last date will be considered as invalid tender and shall accordingly be rejected. No interest shall be paid on the EMD.
- Company is not responsible for any liabilities upon the property which is not in the knowledge of the company.

For further details, contact Mr. Vijay Kumar @ 9811562864, Email-vijay.kumar5@iifl.com, Corporate Office: Plot No. 98, Phase-IV, Udyog Vihar, Gurugram, Haryana-122015. Place:- Delhi Date :- 04-Feb-2021
Sd/-Authorized Officer, IIFL Home Finance Limited

DEMAND NOTICE
Under Section 13(2) of the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (the said Act) read with Rule 3 (1) of the Security Interest (Enforcement) Rules, 2002 (the said Rules). In exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rule 3 of the said Rules, the Authorized Officer of IIFL Home Finance Ltd. (IIFL HFL) (Formerly known as India Infoline Housing Finance Ltd.) has issued Demand Notices under section 13(2) of the said Act, calling upon the Borrower(s), to repay the amount mentioned in the respective Demand Notice(s) issued to them. In connection with above, notice is hereby given, once again, to the Borrower(s) to pay within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with further interest from the date(s) of Demand Notice till the date of payment. The detail of the Borrower(s), amount due as on date of Demand Notice and security offered towards repayment of loan amount are as under:-

Name of the Borrower(s)/Guarantor (s)	Demand Notice Date & Amount	Description of secured asset (Immovable property)
Mr. Mohan Goyal, Mrs. Neelam Goyal (Prospect No. 901272)	29-Jan-21 Rs. 18,57,226.00/- (Rupees Eighteen Lakh Fifty Seven Thousand Two Hundred Twenty Six Only)	All that piece and parcel of the property being: B-3, First Floor, Without Roof Right, Measuring 90 Sq Yds, A Part Of Four Storey Built Up Property, Khasra No 74/2, Min (0-7), Mohan Kunj, Extended Lal Dora Abadi Village Kurant, Dist, Delhi, 110040, India
Mr. Aavid, Mrs. Shabnam (Prospect No. 904014)	29-Jan-21 Rs. 6,81,902.00/- (Rupees Six Lakh Eighty One Thousand Nine Hundred Two Only)	All that piece and parcel of the property being: Plot No. D - 32, Situated at Radharp Awasiya Yojna, Mathura, 281001, Uttar Pradesh, India
Mr. Raj Kumar Kalra, Mrs. Komal Kalra (Prospect No. 857705)	30-Jan-21 Rs. 5,71,513.00/- (Rupees Five Lakh Seventy One Thousand Five Hundred Thirteen Only)	All that piece and parcel of the property being: Flat No- F 48, Admeasuring 33.4 Sq. Mtrs, on 1st Floor, which is part of building constructed on part of khasra no 348, Bhagwati Kunj, Meerut, Ghaziabad, 201010, Uttar Pradesh, India

If the said Borrowers fail to make payment to IIFL HFL as aforesaid, IIFL HFL may proceed against the above secured assets under Section 13(4) of the said Act, and the applicable Rules, entirely at the risks, costs and consequences of the Borrowers.

For further details please contact to Authorized Officer at Branch Office : IIFL HFL Plot No. 30/30E, Upper Ground Floor, Main Shivaji Marg, Najafgarh Road, Beside Jaguar Showroom, Moti Nagar, New Delhi and FN-01, 1st Floor, Star Plaza, Near Bachcha Park, Begum Bridge Road, Meerut - 250001 and 1st Floor, Tera Tower, Bhuteshwar Road, Manohar Pura, Mathura - 281001/or Corporate Office : IIFL Tower, Plot No. 98, Udyog Vihar, Ph-IV Gurgaon, Haryana.

Place: Meerut, Mathura and Delhi
Date: 04.02.2021
Sd/- Authorized Officer, For IIFL Home Finance Ltd

Mahindra LOGISTICS
MAHINDRA LOGISTICS LIMITED
Registered Office: Mahindra Towers, P.K. Kurme Chowk, Worli, Mumbai - 400018
Website: www.mahindralogistics.com; E-mail: cs.mll@mahindra.com
Tel No: +91 22 2490 1441; Fax No: +91 22 2490 0833
CIN: L63000MH2007PLC173466

NOTICE OF POSTAL BALLOT AND REMOTE E-VOTING INFORMATION
Members of the Company are hereby informed that pursuant to the provisions of Section 110 and other applicable provisions of the Companies Act, 2013 ("the Act") read with rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 and other applicable Regulations of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and Secretarial Standard-2 on General Meetings issued by the Institute of Company Secretaries of India (including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force), the Ministry of Corporate Affairs ("MCA") General Circulars No. 14, 17, 22, 33 and 39/2020 dated 8 April 2020, 13 April 2020, 15 June 2020, 28 September 2020 and 31 December 2020 respectively ("MCA Circulars") and such other applicable laws and regulations, the Company has on 03 February 2021 completed the dispatch of the Postal Ballot Notice through electronic mode to those Members whose e-mail addresses are registered with the Depository Participants/Company/Link Intime India Private Limited, the Registrar & Share Transfer Agent of the Company ("Link Intime"), for seeking approval of the Members of the Company by way of Postal Ballot only through voting by electronic means ("remote e-voting") for 1. Appointment of Mr. Dhanyanjay Mungale as an Independent Director of the Company by way of Ordinary Resolution 2. Appointment of Mr. Naveen Raju as Non-Executive (Non-Independent) Director of the Company by way of Ordinary Resolution and 3. Grant of Restricted Stock Units to Mr. V. S. Parthasarathy, Non-Executive (Non-Independent) Director and Chairman of the Company by way of Special Resolution.

In compliance with the requirements of the MCA circulars, the hard copy of the Postal Ballot Notice along with Postal Ballot form and pre-paid business reply envelope has not been sent to the Members for this Postal Ballot and Members are requested to communicate their assent or dissent through remote e-voting system only.

In compliance with the provisions of Sections 108 and 110 of the Act read with the applicable rules made thereunder and Regulation 44 of the SEBI Listing Regulations, the Company is pleased to provide remote e-voting facility to its Members to exercise their right to vote on the said Resolutions proposed to be passed through Postal Ballot and for this purpose has engaged the services of National Securities Depository Limited ("NSDL").

Members whose names appear and are recorded in the Register of Members/List of Beneficial Owners maintained by the Depositories as on Friday, 29 January 2021 ("cut-off date") will be considered for the purpose of remote e-voting in proportion to their shareholding in the paid-up Equity Share capital of the Company as on the cut-off date. A person who is not a Member as on the cut-off date should read the Notice for information purposes only.

The Postal Ballot Notice is also uploaded on the Company's website www.mahindralogistics.com and on the website of NSDL at <https://www.evoting.nsdl.com> and can be accessed on the website of Stock Exchanges viz. www.bseindia.com and www.nseindia.com.

Members shall vote using the remote e-voting facility only. The remote e-voting will commence on Friday, 5 February 2021 at 9:00 a.m. (IST) and will end on Saturday, 6 March 2021 at 5:00 p.m. (IST) and thereafter the remote e-voting module shall be disabled/blocked. The remote e-voting shall not be allowed beyond the said date and time. Once the vote on a resolution is cast by the Member, the same cannot be changed subsequently.

In case you have any queries or grievances regarding remote e-voting, you may refer to the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at NSDL website <https://www.evoting.nsdl.com/evotingWeb/faqqs.do>, under help section or write an e-mail to NSDL at the designated e-mail address: evoting@nsdl.com or contact Mr. Amit Vishal, Senior Manager or Ms. Pallavi Mhatre, Manager, NSDL at 4th Floor, A - Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Panel, Mumbai 400 013, or through e-mail at amitv@nsdl.com or pallavi@nsdl.com or call on toll free no. 1800-1020-990 or 1800-2244-30.

The manner and instructions for remote e-voting, registering e-mail address for receiving the notice of the Postal Ballot, obtaining login id and password is given in the notice in detail.

Manner of registering e-mail address in brief is given below:

Demat Shareholders	Connect with your Depository Participant
Web-portal for demat and physical shareholders	Click on link https://linkintime.com/EmailReg/Email_Register.html to register your e-mail address. The Members may also visit the website of the Company www.mahindralogistics.com and click on the "e-mail registration" available at shareholder information tab.
Physical Shareholders	Writing an e-mail with request letter mentioning name, folio number, scan copy of self-attested PAN and cancelled cheque leaf bearing name of the Member to Link Intime at rnt.helpdes@linkintime.co.in or the Company at cs.mll@mahindra.com .

The Board of Directors of the Company have appointed Mr. Makarand Joshi (ICSI Membership No. F5533) or failing him Ms. Kumudini Bhalekar (ICSI Membership No. F6667), Practising Company Secretaries as the Scrutinizer to scrutinize the votes cast through Postal Ballot following remote e-voting in a fair and transparent manner.

The Postal Ballot results along with the Scrutinizers Report shall be displayed at the Registered Office and the Corporate Office of the Company and shall be placed on the website of the Company at www.mahindralogistics.com and on the website of NSDL at <https://www.evoting.nsdl.com> or on before Monday, 8 March 2021 and simultaneously be communicated to BSE Limited and National Stock Exchange of India Limited, where the equity shares of the Company are listed.

For Mahindra Logistics Limited
Sd/-
Brijbala Batvali
Company Secretary

Place: Mumbai
Date: 3rd February, 2021

BLUE CHIP INDIA LIMITED
Regd. Office: 110 Prinsop Street, 2nd Floor, Kolkata - 700072
E: info@bluechipindia.net
W: www.bluechipindia.net
Ph: 91-33-40022880, Fax: 91-33-22379053
CIN: L65991WB1993PLC060597

NOTICE
Notice is hereby given that pursuant to Regulation 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, 10th February, 2021 at 4:30 P.M., inter alia, to consider and approve Unaudited Financial Results for the quarter ended on 31st December, 2020. The Notice is also available on the Company's website at www.bluechipindia.net and on the Stock Exchanges website at www.nseindia.com, www.bseindia.com and www.cseindia.com.

Further, in accordance with the Code of Conduct for Prohibition of Insider Trading, the trading window had been closed w.e.f. 1st January, 2021 and will remain closed till 48 hours after the conclusion of the board meeting.

By order of the Board
For Blue Chip India Limited
Sd/- Anshant Jain
Managing Director
Date: 02.02.2021
Place: Kolkata
DIN: 00174557

BHARTIYA INTERNATIONAL LIMITED
Regd. Office: 56/77, Nallambakkam Village, (Via Vandalur) Chennai-600 048, Tamil Nadu
CIN: L74899TN1987PLC111744 Tel: 9551050418-21
E: shares@bhartiyanl.com W: www.bhartiyanl.com

NOTICE
Notice is hereby given that pursuant to Regulation 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the meeting of the Board of Directors of the Company will be held on Friday, 12th February, 2021, inter-alia, to consider and approve Unaudited Standalone & Consolidated Financial Results of the Company for the Quarter and Nine Months ended 31st December, 2020.

The above intimation is also available on the Company's website - www.bhartiyanl.com and also on the website of stock exchanges i.e. NSE - www.nseindia.com and BSE - www.bseindia.com.

For Bhartiya International Ltd
Sd/-
Yogesh K. Gautam
(Company Secretary)

Date: 03.02.2021
Place: Gurugram

OMAX AUTOS LIMITED
Regd. & Corporate Office: Plot no. B-26, Institutional Area, Sector-32, Gurugram, Haryana-120011
CIN: L3103HR1983PLC026142
Website: www.omaxauto.com
Email: investors@omaxauto.com
Phone: +91-124-4343000
Fax: +91-124-2580016

NOTICE
Pursuant to Regulation 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, it is hereby informed that the next Board Meeting of the Company is scheduled to be held on Thursday, 11th February, 2021 to consider, inter alia, the unaudited financial results of the Company for the quarter and nine months ended 31st December, 2020.

A copy of the intimation made in this regard, to the Stock Exchanges can be accessed on the Company's website at www.omaxauto.com and can also be accessed at the Stock Exchanges' websites at www.nseindia.com and www.bseindia.com.

For OMAX AUTOS LIMITED
Sd/-
Sanjeeb Kumar Subudhi
Company Secretary

Place: Gurugram
Date: 03.02.2021

Triveni ENGINEERING & INDUSTRIES LTD.

Statement of Consolidated Unaudited Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2020
(₹ in lakhs, except per share data)

Particulars	3 Months ended		9 Months ended		Year ended
	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	
Total Income from operations	112308	106926	351528	294261	443663
Net Profit/(loss) for the period (before tax and Exceptional items)	14576	6657	32601	28137	44561
Net Profit/(loss) for the period before tax (after Exceptional items)	14576	6657	32601	28137	44561
Net Profit/(loss) for the period after tax (after Exceptional items)	9466	4517	20959	19753	33512
Total comprehensive income for the period [Comprising Profit/(loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	9442	4500	21011	19651	33229
Equity share capital	2418	2479	2418	2479	2479
Other equity					131387
Earnings per share of ₹ 1/- each (not annualised)					
(a) Basic (in ₹)	3.89	1.82	8.50	7.81	13.32
(b) Diluted (in ₹)	3.89	1.82	8.50	7.81	13.32

Notes:
1. Summarised Standalone Unaudited Financial Performance of the Company is as under:
(₹ in lakhs)

Particulars	3 Months ended		9 Months ended		Year ended
	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	31-Dec-2020 (Unaudited)	31-Dec-2019 (Unaudited)	
Total Income from operations	112180	106502	330897	293500	442357
Profit/(loss) before tax	14059	6171	31442	26262	42144
Profit/(loss) after tax	9123	4123	20418	18036	32748
Total comprehensive income	9123	4123	20418	18036	32652

2. The above is an extract of the detailed form of Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015. The full form of the Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2020 are available on the websites of Stock Exchange(s) (www.bseindia.com and www.nseindia.com) and on the website of the Company (www.trivenigroup.com).

For TRIVENI ENGINEERING & INDUSTRIES LIMITED
Sd/-
Dhruv M. Sawhney
Chairman & Managing Director

Place: Noida
Date: February 3, 2021

Regd. Office: Deoband, Distt. Saharanpur, Uttar Pradesh 247 554.
Corp. Office: 15-16, Express Trade Towers, 8th Floor, Sector-16A, Noida, U.P. - 201 301.
www.trivenigroup.com | CIN : L15421UP1932PLC022174

OFFICE OF THE RECOVERY OFFICER-I DEBTS RECOVERY TRIBUNAL-III, DELHI
4th FLOOR, JEEVAN TARA BUILDING, PARLIAMENT STREET, PATEL CHOWK, NEW DELHI - 110001

R. C. No. 166/2016 E-AUCTION SALE NOTICE Dated: 29.01.2021
INDIAN OVERSEAS BANK Vs M/s V.D. SIGNAGES (P) LTD. & ORS.

"ORDER"
As per my order dated 29.01.2021 the under mentioned property will be sold by e-auction sale in the matter of IOB Vs M/s. V.D. SIGNAGES (P) LTD. The auction sale will be through "online e-auction" through website: <https://foreclosureindia.com>, <https://ibforeclosureindia.com>
Date and Time of Auction: 20.03.2021 between 03:00 PM to 04:00PM.
(with auto extension clause in case of bid in last 5 minutes before closing, if required).

S.No.	Property particulars	Reserve Price/EMD
1.	Residential House No. D-266, Sector-12, T.H.A. residential colony, Ramprastha, Pargana Lon, Ghaziabad measuring 233.33 sq. yards.	Rs.2,29,90,000/- EMD:22,99,000/-

Note: The above mentioned property will not be sold below reserve price

Terms & Conditions
1. Auction/bidding shall only be through online electronic mode through the website.
2. The intending bidders should register the participation with the service provider well in advance and get user ID and password for participating in E-auction. It can be procured only when the requisite earnest money deposit be paid by prescribed mode.
3. EMD shall be deposited by 18.03.2021 by way of DD/pay order in favour Recovery Officer-I, DRT-III, Delhi to be deposited with Recovery Officer-I, DRT-III, Delhi in the sealed cover before 4:00PM. EMD deposited thereafter shall not be considered for participation in the e-auction.
4. The copy of PAN card, Address proof and identity proof, e-mail ID, Mobile No. and declaration if they are bidding on their own behalf or on behalf of their principals. In the latter case, they shall be required to deposit their authority, and in default their bids shall be rejected. In case of the company copy of resolution passed by the board members of the company or any other document confirming representation/attorney of the company and the receipt/counter file of such deposit should reach to the said service provider or CH Bank by e-mail or otherwise by the said date and hard copy shall be submitted before the Recovery Officer-I, DRT-III, Delhi.
5. Prospective bidder may avail online training from service provider "On line Electronic Bidding" through M/s. 4 closure Registered Office: Flat No. 102, Amrutha Apartment, Plot No. 20, Mothinaagar, Hyderabad, Telangana-500018, Website <https://foreclosureindia.com>, <https://ibforeclosureindia.com> Email: Info@bankauctions.in, vikas@bankauctions.in. In case of any query, Contact Mr. Vikas : 8142008099.
6. For further details contact: Mr. Sanjay Kishore AGM, Mobile No. 8210330957, office No. 011-25758124 (B) Mrs. K S Devi Sr Manager, Mobile No. 9810835611, (C) Jtender Kumar, Manager Mob : 0700926027.
7. Prospective bidder are advised to go through the website <https://foreclosureindia.com>, <https://ibforeclosureindia.com> for details terms & conditions of sale before submitting their bids.
8. The property shall not be sold below the reserve price.
9. The bidder shall improve offer in multiple of Rs. 1,00,000/-.
10. The property shall be sold "As is Where is Basis and As is What is Basis".
11. The successful bidder shall have to pay 25% of the sale proceeds after adjustment of EMD on being knocked down by next day i.e. by 3:00 P.M. in the said account as per detail mentioned in para 3 above. If the next day is Holiday or Sunday, then on next first office day.
12. The successful highest bidder shall deposit the balance 75% of final bid amount on or before 15th day from the date of sale of the property. If the 15th day is Sunday or other Holiday, then on the first bank working day after the 15th day by prescribed mode as stated in above para. In addition to the above the purchaser shall also deposit poundage fee with Recovery Officer-I, DRT-III @ 2% upto

